

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமதே நிக₃மாந்தமஹாதே₃ஸிகாய நம:

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த
திருவெழுசூற்றிருக்கை

This document has been prepared by

Sunder Kidāmbi

with the blessings of

ஸ்ரீ ரங்க₃ராமாநுஜ மஹாதே₃ஸிகன்

His Holiness śrīmad āṇḍavan śrīraṅgam

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஸ்ரீமதே நிக₃மாந்தமஹாதே₃ஸிகாய நம:

திருவெழுசூற்றிருக்கை

தனியன்

வாழி பரகாலன் வாழி கலிகன்றி *
வாழி குறையலூர் வாழ் வேந்தன் *
வாழியரோ மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் *
மங்கையர் கோன் தூயோன் சுடர்மான வேல் !

‡ ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் *
ஒரு முறை அயனை ஈன்றனை *
ஒரு முறை இரு சுடர் மீதினில் இயங்கா *
மும் மதிள் இலங்கை இரு கால் வளைய *
ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்றழல் வாய் வாளியின் அட்டனை *
மூவடி நானிலம் வேண்டி *
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு மார்வினின் *
இரு பிறப்பொரு மாண் ஆகி *
ஒரு முறை ஈர் அடி மூவுலகளந்தனை *
நால் திசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி *
நால் வாய் மும் மதத்திரு செவி ஒரு தனி வேழத்தரந்தையை *
ஒரு நாள் இரு நீர் மடுவுள் தீர்த்தனை *
முத்தீ நான் மறை ஐ வகை வேள்வி *
அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை *
ஐம் புலன் அகத்தினுள் செறுத்து *
நான்குடன் அடக்கி முக் குணத்திரண்டவை அகற்றி *

ஒன்றினில் ஒன்றி நின்று *
 ஆங்கிரு பிறப்பறுப்போர் அறியும் தன்மையை *
 முக் கண் நால் தோள் ஐ வாய் அரவோடு * ஆறு பொதி
 சடையோன் அறிவரும் தன்மைப் பெருமையுள் நின்றனை *
 ஏழ் உலகெயிற்றினில் கொண்டனை *
 கூறிய அறு சுவைப் பயனும் ஆயினை *
 சுடர் விடும் ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை *
 சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண *
 நின் ஈர் அடி ஒன்றிய மனத்தால் *
 ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலர் அன *
 அங்கையின் முப்பொழுதும் வருட அறி துயில் அமர்ந்தனை *
 நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை *
 மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே *
 அறுபத முரலும் கூந்தல் காரணம் *
 ஏழ் விடை அடங்கச் செற்றனை *
 அறு வகைச் சமயமும் அறிவரு நிலையினை *
 ஐம்பால் ஓதியை ஆகத்திருத்தினை *
 அறம் முதல் நான்கவையாய் மூர்த்தி மூன்றாய் *
 இரு வகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை *
 குன்றா மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை *
 வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும் *
 செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த *
 கற்போர் புரிசைக் கனக மாளிகை *
 நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் *
 ‡செல்வம் மல்கு தென் திருக்குடந்தை *
 அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க *

ஆடரவமளியில் அறி துயில் அமர்ந்த பரம * நின் அடி இணை
பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே || 1 ||

இடங்கொண்ட நெஞ்சத்திணங்கிக் கிடப்பன் *
என்றும் பொன்னித்
தடங்கொண்ட தாமரை சூழும்
மலர்ந்த தண் பூங்குடந்தை *
விடங்கொண்ட வெண்பல் கருந்துத்தி
செங்கண் தழல் உமிழ் வாய் *
படங்கொண்ட பாம்பணைப்
பள்ளி கொண்டான் திருப் பாதங்களே

திருவெழுசூற்றிருக்கை முற்றிற்று
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்